

11. மந்தப் புத்திகாரர்

நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வங்கியின் பணியாளர் கல்லூரியில் பணிபுரிந்தேன். அங்குப் பெற்ற சம்பளம் ஏறத்தாழ ஒரு வசதியான வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்தது. நாங்கள் வரியைக்குறைக்கப் பிரிவு 88C (இப்போது 88) இன்கீழ் PPF மற்றும் NSC-இல் முதலீடு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். எங்கள் அலுவலகம் ஐந்தாவது மாடியிலும் நிர்வாக அலுவலகம் அடித்தளத்திலும் இருந்தன. முதல்வர் அலுவலகம் ஒன்றாவது மாடியில் இருந்தது.

மார்ச் மாத இறுதியில் (சரியாக மார்ச் 28 ஆம் தேதி) ஒரு நாள், நான் பணி நிமித்தமாக நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள நிறுவனத்தின் அடித்தளத்திற்குச் சென்றேன். எங்கள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி, திரு. வைபவ், அவர்களை மிகவும் கூர்மையான புத்தி உள்ள நபராக நாங்கள் கருதுவில்லை. விளையாட்டாக அவரை மந்த புத்திகாரர் என்றே அழைத்தோம். அவர் என்னைப் பார்த்து, எனது சேமிப்பு ஏன் குறைவாக உள்ளது என்றும், நான் ஏன் இவ்வளவு வருமானவரி செலுத்துகிறேன் (சுமார் 40%) என்றும் கேட்டார். எங்களுக்குள் பின்வரும் சுவாரஸ்யமான உரையாடல் நடந்தது.

நான்: நான் எப்படி அதிக சேமிப்பை வைத்திருக்க முடியும்? பல முயற்சிகளால், என்னால் ரூ.3,000/- (எனது ஒரு மாத சம்பளம்) சேமிக்க முடிந்தது.

வைபவ்: இது மிகவும் குறைவு டாக்டர் சாஹேப். அதிகம் இல்லை என்றாலும் நீங்கள் குறைந்த பட்சம் ரூ.10,000/-யை சேமித்து இருக்க வேண்டும்.

நான்: நான் அதை எப்படிச் செய்வது? என்னால் இனி என் செலவுகளைக் குறைக்க முடியாது.

வைபவ்: இல்லை, இல்லை, இல்லை, நீங்கள் செலவுகளைக் குறைக்கத் தேவையில்லை.

நான்: (வியப்புடன்) பிறகு எப்படிச் சேமிப்பது?

வைபவ்: நமது வங்கி என். எஸ். சி. பத்திரத்திற்கு ஈடாகக் கடன் கொடுப்பது உங்களுக்குத் தெரியுமா?

நான்: ஆமாம், ஆனால் அதை வைத்து என்ன செய்வது, என்ன பலன்?

வைபவ்: உங்களின் NSC-யில் 90% வரை 12% வட்டியில் பணியாளர் கடனைப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியும்.

நான்: ஆனால் என்எஸ்சி-யில் எனக்கு 12% வட்டி மட்டுமே கிடைக்கிறது, அதனால் என்ன பலன்?

வைபவ்: உங்களின் ரூ.3,000/- என்எஸ்சி-யில் 90% கடனைப்பெற்றால், அதாவது ரூ.2,700/-, வருமானவரிச் செலுகை 40%, அதாவது ரூ.1,080/-, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? லாபத்தை 50-50 பகிர்ந்து கொள்வோம்.

நான்: ஆனால் கடன் வாங்குவதில் சிரமம் அதிகம்.

வைபவ்: ஏன்? நான் உங்களுக்குப் படிவத்தைத் தருகிறேன், நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். மாடியில் உள்ள முதல்வரிடம் கையெழுத்து வாங்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நான்: ஆனால் பிறகு NSC வாங்க போக வேண்டும். தொடர் வகுப்புகள் காரணமாக அதைச் செய்ய எனக்கு நேரமில்லை.

வைபவ்: பரவாயில்லை, என் மனைவி என்எஸ்சி ஏஜென்ட். அவள் நாளை உங்கள் என் எஸ் சி ஐ வாங்கிக் கொடுப்பார்.

நான்: ஓ.கே.

அவர் கடன் படிவத்தை என்னிடம் கொடுத்தார், நான் அதில் கையெழுத்திட்டு வகுப்புக்குச் சென்றேன். அவர் மற்ற விவரங்களைப் பூர்த்தி செய்து, முதல்வரின் கையொப்பத்தைப் பெற்று, மறுநாள் மாலை, என்னைப் பார்த்து ஒருவித எதிர்பார்ப்புடன் ரூபாய் 2,700/-க்கான NSC-யைக் கொடுத்தார். நான் அவருக்கு ரூபாய்.500/-, கொடுத்து நன்றி சொன்னேன்.

வைபவ்: "ஐயா, இன்னொரு சுற்று விளையாடுகிறீர்களா?

நான்: என்ன?

வைபவ்: இது மார்ச் 29 தான். ஆண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன.

"நான் சிரிப்பை அடக்க முடியாமல் மீண்டும் நன்றி சொன்னேன். "வைபவ்பாய் அடக்கமானவர், நாங்கள் நினைத்தது போல அவர் மந்த புத்திகாரர் அல்லர்" என்பதை உணர்ந்தேன்".

இருப்பினும் சில கேள்விகள் என்னுடைய மனதில் தோன்றின.

1. ஆண்டு முழுவதும் இந்த விளையாட்டை விளையாடினால், "நான் எவ்வளவு வரியைச் சேமிக்க முடியும்?
2. நான் செலுத்தும் வரி அதிகமாகுமா?
3. மற்றவர்களும் இந்த விளையாட்டை விளையாடினால் என்ன நடக்கும்?
4. இதுபோல் இன்னும் எத்தனை விளையாட்டுகள்?
5. வரி விதிப்பின் நோக்கம் என்ன?